

ஸ்ரீபா³லாம்பி³காஷ்டகம் 2

shrI bAlAmbikAShTakam 2


sanskritdocuments.org

July 13, 2018

shrI bAlAmbikAShTakam 2

ஸ்ரீபா³லாம்பி³காஷ்டகம் 2

Sanskrit Document Information



Text title : bAlAmbikAShTakam 2

File name : bAlAmbikAShTakam2.itx

Category : aShTaka, devii, otherforms, devI

Location : doc_devii

Transliterated by : P. R. Kannan prkannanvashi at yahoo.com

Proofread by : P. R. Kannan prkannanvashi at yahoo.com

Translated by : P. R. Kannan prkannanvashi at yahoo.com

Latest update : July 13, 2018

Send corrections to : Sanskrit@cheerful.com


This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

July 13, 2018

sanskritdocuments.org

ஸ்ரீபா³லாம்பி³காஷ்டகம் 2



Devi Balambika is the consort of Lord Vaidyanatha at
Vaideeswarankoil, Tamil Nadu.

நதோ஽ஸ்மி தே தே³வி ஸுபாத³பங்கஜம் முராஸுரேந்த³ரைரபி⁴வந்தி³தம்
ஸதா³ |

பராத்பரம் சாருதரம் ஸுமங்க³ளம் வேதா³ர்த²-வேத³யம் மமகார்ய-ஸித்³த⁴யே
|| 1 ||

Devi, for fulfilment of my desires, I bow at your lovely lotus feet,
which are ever worshipped by the leaders of Devas and Asuras and
are higher than the highest, most beautiful, supremely auspicious
and known only to the subtle intent of Vedas. (1)

வேதை³கவந்த³யம் பு⁴வநஸ்ய மாதரம் ஸமஸ்த-கல்யாண-கு³ணபி⁴ராமகாம்
|

ப⁴க்தார்த²த³ம் ப⁴க்தஜநாபி⁴வந்த³யாம் பா³லாம்பி³காம் பா³லகலாம்
நதோ஽ஸ்மி || 2 ||

I bow to Balambika, the youthful aspect of Devi, the unitary
existence worshipped by Vedas, the mother of the universe, who
delights all by her treasure of auspicious qualities, who is the
bestower of all objects of desire of devotees and who is intensely
worshipped by devotees. (2)

ஸௌவர்ண-சித்ராப⁴ரணஞ்சு கௌ³ரீம் ப்ரபு²ல்ல ரக்தோத்பல-பூ⁴ஷிதாங்கீ³ம்
|

நீலாலகாம் நீலக³ல்-ப்ரியாஞ்சு பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோ஽ஸ்மி ||
3 ||

I bow to Balambika, the youthful aspect of Devi, Gowri, who is
wearing many wonderful ornaments of gold, who glows like the fully

blossomed red coloured lotus, who has black hair on head and who is the beloved of Nilakantha blue-throated Shiva. (3)

ஸௌவர்ண-வர்ணக்ரு³தி-தி³வ்ய-வஸ்த்ராம் ஸௌவர்ண-ரத்நாஞ்சித
தி³வ்ய-காஞ்சீம் |
நிம்பா³டவீ-நாத²-மந:ப்ரஹ்ரு³ஷ்டாம் பா³லாம்பி³காம் பா³லகலாம்
நதோ⁵ஸ்மி || 4 ||

I bow to Balambika, the youthful aspect of Devi, who is wearing shining apparel of golden colour and brilliant golden gem-studded girdle and who delights the mind of the Lord of the Nimba forest Shiva. (4)

ஸ்ரக்³-சந்த³நாலங்க்ரு³த-தி³வ்யதே³ஹாம் ஹாரித்³ரஸச்தூர்ண விராஜிதாங்கீ³ம்
|
வைசித்ர-கோடர விபூ⁴ஷிதாங்கீ³ம் பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோ⁵ஸ்மி
|| 5 ||

I bow to Balambika, the youthful aspect of Devi, who is decorated with garlands and sandal paste and who shines with turmeric paste and wonderful crown. (5)

வைசித்ர-முக்தாமணி வித்³ருமாணம் ஸ்ரக்³பி⁴ஸ்ஸதா³ராஜித கௌ³ரவர்ணம்
|
சதுர்பு⁴ஜாம் சாரு-விசித்ர-ரூபாம் பா³லாம்பி³காம் பா³லகலாம் நதோ⁵ஸ்மி ||
6 ||

I bow to Balambika, the youthful aspect of Devi, who shines always with necklaces of wonderful pearls and corals, who is white complexioned and who has four arms and beautiful and wonderful form. (6)

க்வணத்-ஸுமஞ்ஜீர-ரவாபி⁴ராமாம் ஸமஸ்த-ஹ்ரு³ந்மண்ட³ல-மத்⁴ய-பீடா²ம் |
வைத்³யேஸ்வரீம் வைத்³யபதி-ப்ரியாஞ்ச பா³லாம்பி³காம் பா³லகலாம்
நதோ⁵ஸ்மி || 7 ||

I bow to Balambika, the youthful aspect of Devi, who delights with the pleasing sound of the jingling anklets, who is seated in the centre of heart area of all and who is the Healing Goddess, the

beloved of Vaidyapati Vaidyanatha. (7)

The reference to Vaidya Healing in the names of Vaideeswara and Vaideeswari indicates healing of diseases of not just body and mind, but also of the greater malady of Samsara, the repeated, never-ending cycle of births and deaths.

ப்³ரஹ்மேந்த்³ர-விஷ்ணவர்க-நிஸீஸ-பூர்வ க்³ர்வாண-வர்யார்சித தி³வ்ய-
தே³ஹாம் ।

ஜ்யோதிர்மயாம் ஜ்ஞாநத³-தி³வ்ய-ரூபாம் பா³லாம்பி³காம் பா³லகலாம்
நதோ⁵ஸ்மி ॥ 8 ॥

I bow to Balambika, the youthful aspect of Devi, who is worshipped by Brahma, Indra, Vishnu, Surya, Chandra and the best among Devas, and who is of the form of brilliant Light, bestowing Gnana Supreme Knowledge. (8)

பா³லாம்பி³கா ஸ்தோத்ரமதீவ புண்யம் ப⁴க்தேஷ்டத³ஞ்சேந்-மநுஜ: ப்ரபா⁴தே ।
ப⁴க்த்யா படே²த் ப்ராப³லார்த²-ஸித்³த⁴ம் ப்ராப்நோதி ஸத்³யஸ்ஸகலேஷ்டகாமாந்
॥ 9 ॥

This Balambika Stotram is extremely meritorious, capable of bestowing on devotees all their objects of desire, and which is certain to bless fulfilment of all objectives, even very difficult of attainment. One, who reads this Stotram in the morning with devotion, will attain all desired objects immediately. (9)

॥ இதி ஸ்ரீபா³லாம்பி³காஷ்டகஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

Encoded, proofread, and translated by P. R. Kannan prkannanvashi at yahoo.com

shrI bAlAmbikAShTakam 2

pdf was typeset on July 13, 2018

Please send corrections to sanskrit@cheerful.com

